

முன்கூட்டியே வராத மழை மற்றும்
பருவமழையை எதிர்கொள்வது:
ஒரு ஆரோக்கிய வழிகாட்டி



1 பருவமழையின் போது முக்கிய தீவிர வானிகளை நிகழ்வுகள்



பருவமழை என்பது இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை பலத்த மழையைக் கொண்டு வரும் பருவகால காற்று . நிலத்துக்கும் கடலுக்கும் இடையிலான வெப்பநிலை வேறுபட்டால் இவை ஏற்படுகின்றன, மேலும் விவசாயம் மற்றும் நீர் விநியோகத்திற்கு முக்கியமானவை.

கூடுதலாக, குளிர்காலத்தில் பின்வாங்கும் பருவமழை, குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், கேரளா போன்ற பகுதிகளில் தாமதமான தொடக்கம் மற்றும் தீவிரத்தில் ஏற்படும் மாற்றங்களுடன் மிகவும் கணிக்க முடியாததாக மாறி வருகிறது. தற்போதைய காலங்களில் கவனிக்கப்படும் சில கூடுதல் முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

மாறிவரும் பருவமழை முறைகள்:

- ◆ பருவமழை எதிர்பார்த்ததை விட தாமதாக வந்து முன்னதாகவே சென்று விடுகிறது.
- ◆ இது உணவு பாதுகாப்பற்றி நிலைக்கு வழிவகுக்கிறது, மேலும் கோடை வெப்பத்தையும் நீஷ்க்கச் செய்கிறது.

வெள்ளம் மற்றும் நகர்ப்புற சவால்கள்:

- ◆ காலுநிலை மாற்றத்தால் கடலோரப் பகுதிகளைச் சுற்றி வெள்ளம் ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
- ◆ நகர்ப்புறங்களில் முறையற்ற திட்டமிடலும் நகரங்களில் வெள்ளம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது.

புயல்கள் மற்றும் சூராவளிகள்:

- ◆ கடலின் மீது வீசும் வெப்ப காற்று உயரும் போது, குளிர்ந்த காற்று நகர்ந்து படிப்படியாக காற்று மற்றும் நீரின் ஒரு சக்திவாய்ந்த நெடுவரிசையை உருவாக்குகிறது.
- ◆ இது நிலத்தை அடையும் போது மிக கனத்த மழைக்கு வழிவகுக்கிறது.

பலவீனமான பருவமழை :

- ◆ சில பருவமழை எதிர்பார்த்ததை விட பலவீனமாக இருப்பதால் வறட்சி போன்ற நிலைமைகள் ஏற்படுகின்றன.
- ◆ மேலும் கோடை வெப்பத்திலிருந்து நிவாரணம் வழங்குவதில் தோல்வியடைகின்றன.

2 யாரெல்லாம் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?



முதியவர்கள், குழந்தைகள், மற்றும் கர்ப்பினி அல்லது பிரசவத்திற்குப் பிந்தைய பெண்கள்



வீட்டிற்கு தனிநபர்கள் மற்றும் பொருளாதார நீதியாக பின்தங்கிய மக்கள்



புலம்பெயர்ந்தோர், குடிசைவாசிகள் மற்றும் முறைசாரா குடியிருப்புகளில் வசிப்பவர்கள்



ஊனமுற்ற நபர்கள் மற்றும் நாள்பட்ட நேரம்கால பாதிக்கப்படவர்கள் (ஆஸ்துமா, இருதய நோய், நிரிழிவு நோய், மூட்டுவலி, ஊட்டச்சத்து குறையாடு)



வெளிபில் வேலை செய்பவர்கள் (தொழிலாளர்கள், விவசாயிகள், தெரு விற்பனையாளர்கள்) மற்றும் சுகாதார / கழிவு தொழிலாளர்கள்



நோய் எதிர்ப்பு சக்தி குறைவான தனிநபர்கள் (எச்.ஐ.வி, காசநோய், புற்றுநோய், உடறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், ஹெபபடைடிஸ்பி / சி, மல்டிபிள் ஸ்கங்கிரோசில்)



உயர்மான அல்லது தொலைதூரப் பகுதிகள் மற்றும் கடலோர சமூகங்களின் குடியிருப்பாளர்கள் (மீனவர்கள் உட்பட.)



3 பருவமாறு தொடர்பான

வெள்ளம் மற்றும் பலத்த மழையின் போது, சில முக்கிய நோய்கள் பாக்டீரியா, வைரஸ்கள், ஓட்டுண்ணிகள் மற்றும் தெள்ளுப்புச்சிகள் மற்றும் கொக்ககள் போன்ற திசையன்களால் ஏற்படுகின்றன. அவை அனைத்தையும் நாம் கவனிக்க வேண்டும் மற்றும் தடுக்க முயற்சி செய்ய வேண்டும். இந்த பிரிவு அத்தகைய நோய்கள் மற்றும் தடுப்பு மற்றும் மருத்துவ உதவி பற்றிய வழிகாட்டுல்களை உள்ளடக்கியது.

தொடர்பு மூலம் பரவும் தொற்றுகள்:

பாதப் புண்கள்

அழக்கு நீர் அல்லது சேற்றில் நீண்ட நேரம் கால் இருப்பதால் ஏற்படும் வலிமிகுந்த புண்கள். நீரிலிருந்து நோய், இதயப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அல்லது வயதானவர்களுக்கு அதிக ஆயத்து உள்ளது.

சேற்றப்புகள்

இது முக்கியமாக கால்விரல்களுக்கு இடையில் ஏற்படும் பூஞ்சை தொற்று ஆகும். இதன் அறிகுறிகளாக அரிப்பு, சிவத்தல், வறங்கள் அல்லது விரிசல் தோல் மற்றும் புண்கள் இருக்கும்.

தோல் மூழ்சி (எக்ஸிமா)

தோல் வறங்கு அரிப்பு மற்றும் சிவப்பாக மாறும் நிலை, பருவமழை ஈர்ப்பதம் தொற்று அபாயத்தை அதிகரிப்பதன் மூலம் அரிக்கும் தோலழற்சியை யோசமாக்கும்.

 எப்போது மருத்துவ உதவியை நாட வேண்டும்
உங்களுக்கு காய்ச்சல், வலி, வீக்கம் அல்லது தோலில் புண்கள் இருந்தால் மருத்துவ உதவியை நாடுங்கள்.



மெட்ராஸ் ஐ (பிரீக் ஐ)

இது ஒரு தொற்று. இது கண்கள் சிவந்து, அரிப்பு மற்றும் நீராக இருக்கும், பெரும்பாலும் ஓட்டும் திரவத்துடன் இருக்கும். இதை உள்ளூர் மொழிகளில் மெட்ராஸ் ஐ, ஆங்க ஆணா அல்லது கல்லா கலக்கா என்று அழைப்பார்கள்.

லெப்டோஸ்பிரோசில்

இது அழக்கு நீர், மண் அல்லது உணவுடன் தொடர்பு கொண்டதன் மூலம் பரவும் ஒரு பாக்ஷரியா தொற்று ஆகும்.

இதன் அறிகுறிகள்:

- ◆ தோல் தடிப்புகள் (சில நேரங்களில் இருத்தப்போக்குடன்)
- ◆ தோல் அல்லது கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல்.
- ◆ கடுமையான தசை வலி (தொடைகள், கெண்டைக்கால் அல்லது முதுகு).
- ◆ காய்ச்சல், தலைவலி, சோர்வு மற்றும் குழப்பம்.

பருவமழையில் தோல் நோய்த்தொற்றுகளுக்கான தடுப்பு:

- ✓ குட்டைகள், குளங்கள் அல்லது வெள்ளம் குழந்த பகுதிகள் போன்ற அசுத்தமான நீரில் நடப்பதைத் தவிர்க்கவும்.
- ✓ கலப்பாக கழுவைம் உலர்த்தவும் கடிய ரப்பர் செருப்புகள் அல்லது பூட்டல் போன்ற சரியான காலனிகளை அணியவும்.
- ✓ உங்கள் கால்களை உலர் வைக்கவும், சரமான காலனிகள் அல்லது சாக்ஸ் அணிவதைத் தவிர்க்கவும்.
- ✓ உங்கள் தோலைப் பாதுகாக்க நீண்ட கை ஆடைகள் மற்றும் கால்சட்டை அணியவும்.
- ✓ உணவு உண்பதற்கு முன் அல்லது உங்கள் முகத்தைத் தொடுவதற்கு முன் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவவும்.
- ✓ கண் தொற்று வராமல் தடுக்க கண்களை தவறாமல் கழுவவும்
- ✓ லெப்டோஸ்பிரோசில் போன்ற நோய்த்தொற்றுகளிலிருந்து உங்கள் செல்லப்பிராணிகளைப் பாதுகாக்க தடுப்புச் சோடுங்கள், ஏனெனில் இது மனிதர்களுக்கும் பரவும்.





சுவாச நோய்த்தொற்றுகள்

இந்த நோய்த்தொற்றுகள் தும்பல், இருமல், மூக்கு சிந்துதல் அல்லது பேசுதல் அல்லது அசுத்தமான மேற்பரப்புகளைத் தொடுவதால் ஏற்படும் உடமிழ்நீர் அல்லது சளி துளிகள் மூலம் பரவுகின்றன.



நோய்



அறிகுறிகள்

சளி மற்றும் காய்ச்சல்

மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை புன், தும்பல், தலைவலி, லேசான மூட்டு வளி.

வைரஸ் காய்ச்சல்

காய்ச்சல், குளிர், தொண்டை புன், இருமல், மூக்கு ஒழுகுதல், சோர்வு, தசை / மூட்டு வளி, சீவந்த அல்லது ஏரியும் கண்கள், தோல் தழிப்பு, மூச்சு நினரவல்.

என்ன செய்ய வேண்டும்



- ✓ நிறைய தனினர் குடித்து ஓட்டுவதுகள்.
- ✓ சிட்டில் பழங்கள் உட்பட ஆளுகிக்கியான மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகளை உண்ணுவதுகள்.
- ✓ வெதுபெதுப்பான நிரில் கொப்பளிக்கவும்.



எப்போது மருத்துவ உதவியை நாட வேண்டும்

சளி மற்றும் காய்ச்சல்

அறிதுறிகள் மோசமடைந்தால் அல்லது காய்ச்சல் 3-5 நாட்களுக்கு மேல் நிடித்தால்.

கழச ஏசையட குந்னச

காய்ச்சல் ஒரு வராத்திற்கு மேல் நிடித்தால்.



சளி காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பு:

- ✓ கைகளை சோப்பு மற்றும் சுத்தமான நிரில் தவறாமல் கழுவவும்.
- ✓ தும்பும்போது இருமும்போது உங்கள் வாய் மற்றும் மூக்கை டிவ்யூ, முழங்கை அல்லது முகழுடியால் மூடிக்கொள்ளவும்.
- ✓ பரவுவதைத் தடுக்க நெரிசலான பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.
- ✓ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க போதுமான தூக்கம் மற்றும் சுத்தான உணவை உண்ணுவதுகள்.
- ✓ நோய்வாய்ப்பட்ட நபர்கள் பயன்படுத்தும் பாத்திரங்கள் மற்றும் பொருட்களை சுத்தம் செய்து கழுவவும்.
- ✓ கைக்குட்டைகள் மற்றும் தனிப்பட்ட பொருட்களை தவறாமல் கழுவவும்.
- ✓ பரிந்துரைக்கப்பட்ட காய்ச்சல் தடுப்புசியை (மாதங்களுக்கும் மேலான குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு) போட்டுக்கொள்ளுங்கள்.

நீர் மற்றும் உணவு மூலம் பரவும் நோய்கள்

குவமைழையின் போது, நீர் மற்றும் உணவு எனிதில் மாசுபடுவதால், நீர் மற்றும் உணவு மூலம் பரவும் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.



வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதி

மாசுபட்ட உணவு மற்றும் நீர் மூலம் வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதி பரவுகின்றன. லேசனான நிகழ்வுகளை வீட்டிலேயே நிர்வகிக்க முடியும் என்றாலும், கடுமையான வயிற்றுப்போக்கு உயிருக்கு ஆபத்தானது. குறிப்பாக ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்கள் அல்லது நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு.

நோய்

அறிகுறிகள்

வயிற்றுப்போக்கு

சீதபேதி

தளர்வான, நீர்த்த மலம், சில நாட்களுக்கு அடிக்கடி மலம் கழித்தல்

சளியிடன் கூடிய வயிற்றுப்போக்கு மற்றும் இரத்தம், வயிற்று வலி, சோர்வு, பசியின்மை, என் இழப்பு, குரிர் மற்றும் வாந்தி

என்ன செய்ய வேண்டும்

- ✓ நிறைய கந்தமான தன்மீர் மற்றும் முகங்குழு (வாய்வழி நிழையும் கரணகள்) கொடுக்கள்.
- ✓ சிரிய, அடிக்கடி, எனிதில் ஜூணமாகும், சுதான் உணவுகளை (ஒரு நாளைக்கு 5-6 முறை) கொடுக்கள்.
- ✓ நபருக்கு போதுமான ஓவ்வுக்கொண்ட உறுதி செய்யுங்கள்

எப்போது மருத்துவ உதவியை நாட வேண்டும்

- ♦ அறிகுறிகள் 4 நாட்களுக்கு மேல் நிழைத்தால் அல்லது மோசமன்றந்தால்
- ♦ குழந்தைகளின் விஷயத்தில்: காத்திருக்க வேண்டாம் - உடனடியாக மருத்துவ கவனிப்பைப் பெறுங்கள்.

! பக்கம் எண் 14 இல் ORS கு விட்டு தயாரிப்பு எடுப்ப என்கிறது, அதிக

காலரா

காலரா என்பது ஒரு தீவிரமான பாக்ஸரியா தொற்று ஆகும். இது கடுமையான வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் ஒரு நாளுக்குள் மரணத்தை ஏற்படுத்தும்.

நோய்

அறிகுறிகள்

காலரா

அதிகப்படியான நீர்த்த வயிற்றுப்போக்கு (அரிசி கழுவிய நீர் போல் இருக்கும்), வாந்தி, கால் பிடிப்புகள், கடுமையான நிரிழப்பு

என்ன செய்ய வேண்டும்

- ✓ நிரிழப்பைத் தடுக்க நிறைய கந்தமான தன்மீர் மற்றும் ORS குடிக்கவும்
- ✓ மருத்துவரின் சிகிச்சை திட்டத்தை கண்டிப்பாக பின்பற்றவும்

எப்போது மருத்துவ உதவியை நாட வேண்டும்

- ♦ உங்களுக்கு கடுமையான வயிற்றுப்போக்கு இருந்தால் மற்றும் காலரா பாடிப்பு இருப்பதாக சந்தேகம் இருந்தால், உடனடியாக சிகிச்சை பெறவும்.
- ♦ கடுமையான நிரிழப்பு என்பது அவசர மருத்துவ நிலை, இதற்கு உடனடி கவனிப்பு தேவை.

! பக்கம் எண் 14 இல் ORS கு விட்டு தயாரிப்பு எடுப்ப என்கிறது, அதிக

6

கடபாய்டு காம்பிசல்

கடபாய்டு என்பது ஒரு பாக்ஷீரியா தொற்று ஆகும். இது அகத்தமான உணவு மற்றும் நீர் மூலம் பரவக்குது மற்றும் சிகிச்சையிலிருப்பதாவிட்டால் கடுமையான நோயை ஏற்படுத்தும்.

நோய்

கடபாய்டு காம்பிசல்



அறிகுறிகள்

வாரம் 1

- ◆ சனி, தலைவலி, தொண்டை புனர், வழட்டு இருமல்
- ◆ காம்பிசல் ஏறி இறங்கி 104பேருகு அல்லது அதற்கும் அதிகமாகும்
- ◆ வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல்
- ◆ போதுமான நிரவங்களை குடிக்க இயலாமை

வாரம் 2

- ◆ குறைந்த நாடி தடிப்படின் காம்பிசல்
- ◆ உடல்ல இளங்சிவப்பு புள்ளிகள்
- ◆ நடுக்கம். தெளிவில்லாமல் பேசுதல், பலவினம், எடை இழப்பு

வாரம் 3

- ◆ வாரத்தின் 1 மற்றும் 2 இல் உள்ள அதே அறிகுறிகள்
- ◆ அறிகுறிகள் படிப்படியாக மேம்படும்

- ◆ நியத்த அதிக காம்பிசல், சோர்வு, தலைவலி, குட்டல், வயிற்று வலி மற்றும் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு.
- ◆ சில நோயாளிகளுக்கு தடிப்பு ஏற்படலாம்.
- ◆ காம்பிசல் பொதுவாக காலையில் குறைவாகவும், பிற்பகல் அல்லது மாலையில் அதிகமாகவும் இருக்கும்.

என்ன செய்ய வேண்டும்



- ✓ மூச்சைமிட்டநவெல முக ரயங்காசி முகங்கு தரைந்தன.
- ✓ நூயல் டண்பாலு ஓரவசலையூரள கழுப்பு டையந் மாதைாவன.
- ✓ வயயந் உழுதிட்டநவந் சந்தை ரமேஷா, கர்ட்டல் சந்தைந்தந்தன.



எப்போது மருத்துவ உதவியை நாட வேண்டும்

- ◆ ஏற்றநம் அநந்தையடை நாபி கை எல்லசிவழுதன நீசளளைவ முச றழசளநட.
- ◆ ஜக எழுழுட உழுவெயனென ஜுழுண முச எங்கநந் யடினழுஞ்செய்யை நெநந்தழின.

! பக்கம் எண் 14 இல் ORS கு விட்டில் தமரிப்பது எப்படி என்பதை தமிக்

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை என்பது உங்கள் தோல் அல்லது கண்களின் வெள்ளை பகுதி மஞ்சள் நிறமாக மாறுவது. இது தலைமானங்களுக்கான அறிகுறியாக இருக்கலாம், அதாவது வெப்படைடில் போன்ற கல்லீரல் நோய், இதற்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்படுகிறது.

நோய்: மஞ்சள் காமாலை வெறப்பட வேண்டும் சிருமாக ஏற்படலாம். மஞ்சள் காமாலைக்கான காரணத்தைப் பறிந்துகொள்வது முக்கியம்.



நோய்



மஞ்சள்
காமாலை



அறிகுறிகள்

- ◆ தோல், கண்கள், நாக்கு மற்றும் ரூக்கள் மஞ்சள் நிறமாக மாறுதல்
- ◆ அடர் மஞ்சள் அல்லது பழுப்பு நிற சிறுநிர்
- ◆ வெளிர் அல்லது களிமன் நிற மலம்
- ◆ சோர்வு, குமட்டல் மற்றும் பசிபிள்ளை

என்ன செய்ய வேண்டும்



- ✓ கல்லீரல் செயல்பாட்டை ஒத்திக்க சரியான நிதியிற்கும் மற்றும் ஊட்கூத்தை உறுதிப்படித்துவம்.
- ✓ தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்ற அறிகுறிகளைக் கண்காணிக்கவும்.
- ✓ புத்தாப்பு பிறக்கத் துழந்தைகளுக்கு, பிலிருப்பின் அகற்ற அடிக்கடி தாம்பால் கொடுக்கவும்.



எப்போது மருத்துவ உதவியை நாட வேண்டும்

காப்சிசல், சரியாக உணவு உண்ணாத நிலை, சோப்பல், அதிக சுருதி கொண்ட அழுகை அல்லது குழந்தைகளில் அசத்தான தசை தொனி போன்றவற்றுடன் வரும்போது, உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.

வெப்படைடில் ஏ

வெப்படைடில் ஏ என்பது கல்லீரல் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வைரஸ் தொற்று. இது முக்கியமாக அசுத்தமான உணவு அல்லது நீர் மூலம் பரவுகிறது. வயதானவர்களுக்கு கடுமையான நோய் மற்றும் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் அதிகம்.



நோய்

வெப்படைடில் ஏ



அறிகுறிகள்

- ◆ காப்சிசல்
- ◆ சோர்வு (பொதுவான அசெளகரிய உணர்வு)
- ◆ பசிபிஸ்பு
- ◆ வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வயிற்று அசெளகரியம்
- ◆ அடர் நிற சிறுநிர்
- ◆ மஞ்சள் காமாலை (தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல்)



என்ன செய்ய வேண்டும்



- ✓ வெப்படைடில் ஏக்கு குறிப்பிட சிகிச்சை ஏதும் இல்லை. தொற்று தன்னகவே சரியாகிவிடும்.
- ✓ வெப்படைடில் ஏக்கு ஏற்றாக தடுப்புச் சோடுவது மிகவும் முக்கியம்.



எப்போது மருத்துவ உதவியை நாட வேண்டும்

இந்த அறிகுறிகள் நங்கள் கண்டால் உடனடியாக மருத்துவரை அறுவடை செய்யலாம்.



பருவமழையில் நீர் மூலம் பரவும் நோய்களிலிருந்து தடுப்பு

- ✓ சுத்தமான, கொதிக்க வைத்த அல்லது வடிகட்டிய நீரை மட்டும் குடிக்கவும்.
- ✓ உணவு உண்பதற்கு முன், கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு மற்றும் உணவைப் போருட்களைக் கையாளும் போது கைகளை சோப்பு போட்டுக் கழுவவும்.
- ✓ சமைத்த உணவை உண்ணுங்கள் மற்றும் தெரு உணவு அல்லது பச்சையான, சுகாதாரமற்ற பொருட்களைத் தவிர்க்கவும்.
- ✓ வீட்டில் சுகாதாரத்தை பராமரிக்கவும் மற்றும் திறந்த வெளியில் மலம் கழிப்பதற்கு பதிலாக கழிப்பறைகளைப் பயன்படுத்தவும்.
- ✓ மணி மூலம் பரவும் நேராய்த்தொற்றுகளைத் தடுக்க வெளியில் காலனிகளில் அனியைவும்.
- ✓ பயனாம் செய்வதற்கு முன் பரிந்துரைக்கப்பட்ட தடுப்புசிக்களைப் போட்டுக்கொள்வதுடன் வழக்கமான தடுப்புசிக்களைப் புதுப்பித்துக்கொள்ளவும்.
- ✓ பாதுகாப்பான உடலுறவு மற்றும் தளிப்பட்ட சுகாதாரத்தைப் பேற்றுங்கள்.

திசையன் மூலம் பரவும் நோய்கள்



உட்பும் புழுக்கள் (வெற்மின்திக் தொற்றுகள்)

புழுக்கள் அசுத்தமான உணவு, நீர், தோல் மூலம் அல்லது வெறுங்காலுடன் நடைப்பதன் மூலம் உடலுக்குள் நுழைகின்றன. அவை குறிப்பாக குழந்தைகளில் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகைக்கு வழிவகுக்கும்.



நோய்



அறிகுறிகள்



உட்பும் புழுக்கள்

- ♦ வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு
- ♦ அரிப்பு மற்றும் விளக்கிய வயிறு
- ♦ சபியின்மை, சோர்வு
- ♦ மலத்தோ சிறுநீர்லோ இரத்தம்
- ♦ மோசமான உடல் மற்றும் மன வளர்ச்சி, குறிப்பாக குழந்தைகளில்



என்ன செய்ய வேண்டும்

- ✓ நிறைய சுத்தமான தண்ணீர் மற்றும் நீரவங்கள் குடிக்கவும்.
- ✓ உணவு உண்பதற்கு முன், கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு மற்றும் பழங்கள் மற்றும் காம்கறிகளை கழுவிய வளிகளை சோப்பு போட்டுக் கழுவவும்.
- ✓ மருத்துவர் பரிந்துரைத் துறப்பு முக்குற் மாத்திரைகளை வந்ததிற்கு ஒன்று அல்லது இரண்டு முறை எடுத்துக் கொள்ளுங்கள்.



எப்போது மருத்துவ உதவியை நாட வேண்டும்

மேலே கொடுக்கப்பட்ட அறிகுறிகளை நின்கள் கண்டவுடன் மருத்துவ உதவியை நாடுங்கள்

டെസ്റ്റ്

ടെസ്റ്റ് എൻപതു കൊക്കകൾ മൂലമ் പരവുമെന്നു വാവരണം നോധാകുമെന്നു, ഇതു അതിക കാമ്പിൾസലു, കടുമൈമാനം ഉടലും വലി മന്ത്രയുമെന്നു തദ്ദേശക്കണ്ണു എന്പെടുത്തുകയീരുതു. ഇരുതുമെങ്കിൽ അല്ലതു തൊട്ടറ്റു വാന്നിൽ പോൻ്റു അന്തിക്കുന്നുകൾ ഇരുന്നതാലും, ഉടഞ്ഞിയാക ചികിത്സയാണിക്കപ്പടാവില്ലെന്നു. ഇതു ഉച്ചിരുക്കു ആപ്തത്താണെന്നു.



നോമ്



നുംബേരൻ



അനികുന്നികൾ

- ◆ അതിക കാമ്പിൾസലു മന്ത്രയുമെന്നു (2-7 നാട്ടകൾ)
- ◆ കടുമൈമാനം ഉടലും വലി മന്ത്രയുമെന്നു തലവലവിലും (ആന്റിപ്പാക കൺക്രൂക്കു പിൻണാലു)
- ◆ കുമ്പൽ, വാന്നി
- ◆ തോം, തദ്ദേശപ്പെ
- ◆ ചോർവ്, അമൈതിപ്പിന്റെ, കടുമൈമാനാണവെന്നിൽ, വിവരവാൻ ക്വാഴമുഖം, മുക്കു, സ്രൂകൾിൽ ഇരുന്നു ഇരുതുമെന്നുവരുതലും, വാന്നി മന്ത്രയുമെന്നുവരുതലും ഇരുതുമെന്നു കടുമൈമാനം ടെന്കുലിലും മികവുമെന്നുവരുതലും കാണപ്പെടുമെന്നു.

എൻഡ ചെമ്പി
വേണ്ടുമെന്നു



- ✓ ഓഫെലുക്കകൾ
- ✓ നീംഗ്രാഫ്റ്റുകൾക്കു നിന്നും താണ്ടിരി മന്ത്രയുമെന്നുവരുതലും
- ✓ വലി നിംബാൻ തീരുത്തിരുത്തുകൾ എപ്പോറ്റിലും അല്ലാതെ അമൃഷ്ടി എന്റെപ്പെ മനുന്നുകളെന്തെ തവിരക്കവുമെന്നു



എപ്പോതു മരുത്തുവു ഉത്തരിക്കുന്ന നാട്ടു വേണ്ടുമെന്നു

- ◆ തോംിലും കുപ്പുപിളിക്കിൾ അല്ലതു ഇരുതുമെന്നുവെന്നുവരുതലും (മുക്കു, സ്രൂകൾ, സിന്യൂറി അല്ലതു മലുമുഖം) കണ്ണിലും
- ◆ തൊട്ടറ്റുക്കിഡിയാൻ വാന്നി അല്ലതു കടുമൈമാനാണവെന്നിൽ, വിവരവാൻ ക്വാഴമുഖം
- ◆ ക്വാഴ വിലുവെന്തിൽ ചീരമുഖം അല്ലതു അതിക പാലിനിമുഖം
- ◆ ഓഫെലുക്കുമെന്നുവരുതലും നീംബാൻ മുലുകുമെന്നുവരുതലും ആന്റിപ്പാക കാമ്പിൾസലു

സിക്കുന്നുനിയാ

സിക്കുന്നുനിയാ എൻപതു കൊക്കകൾ മൂലമുഖം പരവുമെന്നുവരുതലും തൊാർഖി ആകുമെന്നു, ഇതു മുട്ടുവലി, കാമ്പിൾസലു മന്ത്രയുമെന്നു തദ്ദേശപ്പെ പോൻ്റു അന്തിക്കുന്നുകളും എന്പെടുത്തുകയീരുതു. ഇതു അരിതാകവേ ഉപയോഗിപ്പെ തദ്ദേശിനാശം, നീംബാൻ മുട്ടുവലി മന്ത്രയുമെന്നുവരുതലും അരിതാകവേ ഉപയോഗിപ്പെ തദ്ദേശിനാശം അന്തിക്കുന്നു.



നോമ്



അനികുന്നികൾ

താസ് / മുട്ടുവലി മന്ത്രയുമെന്നുവരുതലും, ചോർവ്, കാമ്പിൾസലു, തദ്ദേശപ്പെ

സിക്കുന്നുനിയാ



എൻഡ ചെമ്പി
വേണ്ടുമെന്നു



- ✓ നിന്നും ഓഫെലുക്കകൾ
- ✓ നിന്നും നീംബാൻ കുമ്പക്കവുമെന്നു



എപ്പോതു മരുത്തുവു ഉത്തരിക്കുന്ന നാട്ടു വേണ്ടുമെന്നു


- ◆ ഇന്ത അന്തിക്കുന്നുകളും അനൂഡാവിത്താലും മരുത്തുവരുതലും
- ◆ ആന്റിപ്പാക, സിക്കുന്നുനിയാ പരവിയുണ്ണാ പക്തീക്കു നീങ്കൾ ചെമ്പത്തിൽ ധാരം ആകുമെന്നു.

மலேரியா

மலேரியா என்பது பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியால் ஏற்படும் கொக் மூலம் பரவும் நோயாகும். இது காய்ச்சல், குளிர் மற்றும் வியர்வையை ஏற்படுத்துகிறது. சிகிச்சையிக்கப்படாவிட்டால், இது உயிப்பு செயலிழப்பு மற்றும் இறப்பு உள்ளிட்ட கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

நோய்

மலேரியா



மலேரியா முன்று நிலைகளில் முன்னேறுகிறது:

1. குளிர் → 2. காய்ச்சல் → 3. வியர்வை

முமந்ற பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

- ◆ முக்கு ஒழுகுதல், இருமல்
- ◆ கவச நோய்த்தொற்றின் அறிகுறிகள்
- ◆ வெப்பற்றுப்போக்கு, தோல் தடிப்பு மற்றும் மூட்டு வீக்கம்
- ◆ கடுமையான சந்தர்ப்பங்களில் வலிப்புத்தாக்கம் அல்லது கயநினைவு இழப்பு

என்ன செய்ய வேண்டும்



- ✓ விட்டு வைத்தியத்தை நம்ப வேண்டாம். உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.
- ✓ சர்பியன் நோயாறிதல் மற்றும் சிகிச்சைக்காக ககாதார வசதியைப் பார்வையிடவும்.
- ✓ நோயாளியின் நிலையை உள்ளிப்பாகக் கண்காணித்து மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றவும்.
- ✓ உங்கள் சமூகத்தில் மலேரியாவைத் தடிப்பதற்கான உதவிகளுடிப்புக்களைப் பெற பொதுவான பராமரிப்புப் பகுதியைப் பார்க்கவும்.



எப்போது மருத்துவ உதவியை நாட வேண்டும்

- ◆ உங்களுக்கு காய்ச்சல் மற்றும் குளிர் ஏற்பட்டால், அல்லது வந்தி மற்றும் நிரிப்பு போன்ற கடுமையான அறிகுறிகள் அனுபவித்தால்
- ◆ கடுமையான சிக்கல்களைத் தடுக்க ஆரம்ப சிகிச்சை மிகவும் முக்கியானது

நினைந்ர் / பைலேரியாசிஸ் லீல்வது யானனாக்கால் நோய்

நினைந்ர் /பைலேரியாசிஸ் (LF) அல்லது யானனாக்கால் நோய் என்பது ஏட்டப்படிக்காலால் ஏற்படும் ஓட்டுண்ணி தொற்று ஆகும். இது நோயெதிர்ப்பு மற்றும் நினைந்ர் அமைப்புகளை பாதிக்கிறது. கொக்ககள் மூலம் பரவும் இது சிறுநீர்கங்கள் மற்றும் நோயெதிர்ப்பு மன்ற லத்தை சேதப்படுத்தி இயங்கும் மற்றும் சமூக களங்களுக்கு ஏற்படுத்தும்.



நோய்

நினைந்ர்



அறிகுறிகள்

- ♦ உறுப்புகள், பிழப்புப்புகள் அல்லது மார்பகங்களில் விக்கம். இது விக்கம் மற்றும் கள்தை ஏற்படுத்துகிறது
- ♦ தோல் கடினமாகவும் தழுமாகவும் மாறுதல், குறிப்பாக கால்களில். இது வளிமை ஏற்படுத்துகிறது
- ♦ ஆண்களுக்கு விதைப்பை பகுதியில் விக்கம்



என்ன செய்ய வேண்டும்

- ✓ எந்த காயங்களையும் கிருமி நாசின் கொண்டு கந்தம் செய்து மூடவும்.
- ✓ விளக்கிய கைகள் அல்லது கால்களை உயர்த்தவும்.
- ✓ உங்கள் செயல்பாட்டு அளவை அதிகரிக்கவும். (இது நினைந்ர் நிரவத்தின் ஓட்டத்தை ஊக்குவிக்கும்.)
- ✓ உங்கள் உடலின் விளக்கிய பகுதிகளை நினைமும் கழுவி உள்ள வைக்கவும்.
- ✓ விழுந்து காயமடைவதற்கான அபாயத்தைக் குறைக்க, சரியாகப் பொருந்தக்கூடிய காலனிகளை அணியுங்கள்.



எப்போது மருத்துவ உதவியை நாட வேண்டும்

உங்களுக்கு காரணமின்றி விக்கம் அல்லது தோல் தட்டதல் ஏற்பட்டால் · குறிப்பாக உங்கள் கைகள், கால்கள், மார்பகங்கள், விதைப்பை அல்லது யோனி பகுதியில்

ஐப்பானிய முளையழுந்சி

ஐப்பானிய முளையழுந்சி (JE) என்பது கொக்ககள் மூலம் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் ஆண்டு முழுவதும் பரவும் இது, நெல் விளையம் பகுதிகளில் மழைக்காலத்திலும் அறுவடைக்கு முந்தைய காலங்களிலும் உச்சத்தை அடைகிறது. 15 வயதுக்குப்பட்ட குழந்தைகளே அதிக ஆயுத்தில் உள்ளனர்.



நோய்



அறிகுறிகள்

- ♦ பூர்ப் அறிகுறிகள்: வயிற்று வலி, வாந்தி
- ♦ கடுமையான அறிகுறிகள்: அதிக காப்ச்சல், தலைவலி, கழுத்து விரைத்தல், குழப்பம், வலிப்புத்தாக்கம், பக்கவாதம், கோமா மற்றும் யரணம்



என்ன செய்ய வேண்டும்



- ✓ அழிக்களை நிறுத்தவெட்டி மற்றும் விரைந்து செல்லுங்கள்



எப்போது மருத்துவ உதவியை நாட வேண்டும்

- ♦ ஐப்பானிய முளையழுந்சிக்கு உடனடி மருத்துவ கவனம் தேவை.
- ♦ குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. அழிக்களை நிலைப்படுத்தவும் குறைக்கவும் துணை சிகிச்சை மட்டுமே உள்ளது.

பருவமழையில் திசையன் மூலம் பரவும் நோய்களைத் தடுப்பது:

- ✓ வீடுகள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் தேங்கிய நீரை அகற்றவும், ஏனெனில் சிறிய குட்டைகளிலும் கொக்கள் இனப்பெருக்கம் செய்யலாம்.
- ✓ தூங்கும் போது கொசு வலைகள் மற்றும் இயற்கை கொசு விரட்டிகளைப் பயன்படுத்தவும். கொக்கள் வராயல் தடுக்க கதவுகள் மற்றும் ஜன்னல்களில் திரைகள் அல்லது வலைகள் பொருத்தவும்.
- ✓ கொக்கள் உள்ள பகுதிகளில் இருக்கும்போது நீண்ட கை ஆடைகள், நீண்ட கால்சட்டை மற்றும் சாக்ஸி அலையவும்.
- ✓ உங்களைப் பாதுகாத்துக் கொள்ள கொசு கருள்கள் அல்லது விரட்டிகளைப் பயன்படுத்தவும். கொக்குகளைக் குறைக்க நீங்கள் எலுமிச்சை புல் செடிகளை வளர்க்கலாம்.
- ✓ சிக்குஞ்சுனியா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் பரவுத்தத் தடுக்க, நோய்வாய்ப்பட்ட நூப்ரகளை நோயின் முதல் மூன்று நாட்களுக்கு கொக்களிடமிருந்து விலக்கி வைக்கவும்.
- ✓ ஜப்பானிய மூளையழுங்கி (துஙு) போன்ற நோய்களிலிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க தடுப்புச் சோடுங்கள்.

⚠ மூத்த வயதில் பாதுகாக்க விரட்டிகளுக்கான நீரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன



4 பொதுவான பராமரிப்பு

A. உங்களை கவனித்துக் கொள்ளுங்கள்

I. இருப்புப்புக்காக பருத்தும் நீரிசீத்துடன் இருப்பதும்

நீர் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க கொதிக் கவுத்த அல்லது சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டும் குடிக்கவும் மற்றும் நீரேற்றத்துடன் இருங்கள்.

நூல்லுவர் எதிர்ப்பு பள்புகளைக் கொண்ட இஞ்சி, மிளகு, தேன், புதினா மற்றும் துளசி போன்ற மூலிகை தேநீர் அருந்தி நீரேற்றத்துடன் இருங்கள்.

அதிகப்படியான காபி மற்றும் தேநீர் உட்கொள்வதைக் கட்டுப்படுத்துங்கள், ஏனெனில் இது உடலை வறங்கு போகச் செய்யலாம்.

மழை நீரில் வெளிப்படும் உணவு மற்றும் பானங்கள் அல்லது கெட்ட வாடை அல்லது சுவை கொண்டவற்றைத் தவிர்க்கவும்.

சுத்தமான நீரில் கலந்த முக்கள் ஜ உட்கொள்வதன் மூலம் இழந்த உப்புக்கள் மற்றும் நீரவங்களை மீண்டும் பெறுங்கள்.





முசுஞ் ஜ வீட்டில் தயாரிப்பது எப்படி?

6 மெஸ்பூன் சர்க்கரை மற்றும் ½ மெஸ்பூன் உப்பை 1 லிட்டர் சுத்தமான நிரில் கலக்கவும். சர்க்கரை கரையும் வரை கலவையை கீளறவும். தயாரித்த 24 மணி நேரத்திற்குள் இதைப் பயன்படுத்தவும்.

2. ஆரோக்கியமான உணவுமுறை

உண்ண வேண்டிய உணவுகள்



பழங்கள்: ஆப்பிள், மாதுளை மற்றும் ஜாழுன் போன்ற பருவகால பழங்கள். நெல்லிக்காய், கொய்யா, ஆழஞ்சு மற்றும் பய்பாளி போன்ற வைட்டமிள் சி நிறைந்த பழங்கள் நோய் ஏதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

காய்கறிகள்: பாக்காய், சுரைக்காய், பூசனிக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், வெள்ளிக்காய், அவரைக்காய், முள்ளங்கி மற்றும் வெண்டைக்காய் போன்ற பருவகால காய்கறிகளைத் தேர்ந்தெடுக்கவும். உட்காள்வதற்கு முன் நன்கு கழுவவும் மற்றும் சமைத்த காய்கறிகள் மற்றும் சூடான உணவுகளை மட்டுமே உண்ண முயற்சி செய்யவும்.

தாரியங்கள் மற்றும் பழுப்பு வகைகள்: அரிசி, ஓட்டி, பார்லி, சோளம், கடலை மாவு மற்றும் கொண்டைக்கடலை ஆகியவை மழைக்காலத்திற்கு ஏற்றவை.

புரதங்கள் மற்றும் பால் பொருட்கள்: குழம்பு மற்றும் குப் போன்ற லேசான இறைச்சி உணவுகளை உண்ணுங்கள். எனிதில் ஜீரணம் மற்றும் சிறந்த குடல் ஆரோக்கியத்திற்கு பால் விட தயிர் மற்றும் பாதாம் பருப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

ஹலிககள் மற்றும் மசாலாப் பொருட்கள்: பூன்டு, இஞ்சி, மிளகு, வெந்தயம் மற்றும் வெந்தய விதைகளுடன் நோய் ஏதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும். வேம்பு மற்றும் மஞ்சள் போன்ற கசப்பான மூலிகைகள் தொற்று நோய்களைத் தடுக்க உதவுகின்றன.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

எண்ணொய் மற்றும் காரமான உணவுகள்: இவை அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தி. உயர் இரத்த அழுத்தம் மற்றும் மூட்டு வலி போன்ற நிலைகளை மோசமாக்கும்.

பச்சையான மற்றும் வெட்டிய உணவுகள்: உணவு மூலம் பரவும் நோய்த்தொற்றுகளைத் தடுக்க பச்சையான உணவு, தெரு உணவு மற்றும் பழச்சாறுகள் மற்றும் வெட்டிய பழங்களைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக, சமைத்த காய்கறிகளை உண்ணுங்கள்.

கடல் உணவு மற்றும் கனமான இறைச்சி உணவுகள்: மாசுபடுவதற்கான ஒபுத்து காரணமாக கடல் உணவைக் கட்டுப்படுத்துங்கள் மற்றும் இலகுவான, எனிதில் ஜீரணமாகக்கூடிய இறைச்சி உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும்.



3. உங்கள் உணர்ச்சி நல்வாழ்வை கவனித்துக்கொள்வது

புருவமழை மன ஆட்ராக்கியம் அல்லது உணர்ச்சி நல்வாழ்வை பாதிக்கிறது. ஈரப்பதும் காரணமாக மனச்சேர்வு, நோய் தொடர்பான மன அழுத்தம், கடந்த கால அதிர்ச்சியால் ஏற்படும் வன்னு, மோசமான பநுவகால பாதிப்புக் கூடுமானு (SAD) மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நடமாட்டம் காரணமாக தனிமை ஆகியவை ஏற்படுகின்றன. உங்கள் உணர்ச்சி நல்வாழ்வை நீங்கள் கவனித்துக்கொள்ளக்கூடிய சில விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:



முடிந்தவரை ஜன்னல்களத் திறந்து அல்லது வெளியே சென்று இயந்தகையான ஒளியைப் பெறுங்கள்.

வசதிக்காக கதகுப்பான விளக்குகள். போர்வைகள் மற்றும் இனிமையான பானங்களைப் பயன்படுத்துங்கள்.

வீட்டிற்குள் உடற்பயிற்சி, யோகா அல்லது நடனம் போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்.

ஒரே மாதிரியான வழக்கத்தைப் பின்பற்றுங்கள் - சரியான தூக்கம், உணவு மற்றும் சுய-கவனிப்பு நேரம் ஒதுக்குங்கள்.

அன்புக்குரியவர்கள் அல்லது ஆதரவு குழுக்களுடன் இணைந்திருங்கள்.

சுய-கவனிப்பைப் பயிற்சி செய்யுங்கள்: சூடான எண்ணெய் மசாஜ், இசை, படித்தல், தியானம் அல்லது நாட்குறிப்பு எழுதுதல்.

மனதிலையை அதிகரிக்க வைட்டமின் டி நிறைந்த சீத்தான உணவை உண்ணுங்கள்.

ஒரு வழக்கத்தைப் பேணுவதன் மூலமும், பாதுகாப்பான, விளையாட்டுத்தனமான இடத்தை உடுவாக்குவதன் மூலமும் குழந்தைகளுக்கு உதவுங்கள்.

4. தோல் மற்றும் உடல் பராமரிப்பு



! தோலை ஈரப்பதமாக வைத்திருக்க வேம்பு அல்லது தேங்காய் எண்ணையுடன் ஈரப்பதமுட்டுங்கள்; வேம்பு மற்றும் பூகலிப்படல் எண்ணெய் இயற்கையான கொக் விரட்டியாகவும் செயல்படுகிறது.

நெரிசல் மற்றும் தலைவலியைப் போகக் கூடும் கால்களை வெற்றிரில் நனைக்கவும்.

தொற்றுகளைத் தடுக்க கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் ஓடிக்கடி கழுவவும்.

தோலை சுத்தமாக வைத்திருக்கவும் கிருமிகளை அகற்றவும் லேசான சோப்பு மற்றும் தண்ணீரில் தினமும் ஞினிக்கவும்.

வெட்டுகள் மற்றும் காயங்களை உடனாடுங்காகச் சுத்தம் செய்து தொற்று ஏற்படாமல் தடுக்கவும். இரத்தம் வரும் காயங்களுக்கு, அழுத்தம் கொடுக்கவும், உப்பு நீர் அல்லது சுத்தமான நீரில் கழுவவும், சோப்பு கொண்டு கழுவவும்.

கழிவுநீர், இரசாயனங்கள் அல்லது விலங்குகளின் கழிவுகள் கலந்திருக்கக்கூடிய வெள்ள நீரில் நடப்பது அல்லது நீங்கிடுவதைத் தவிர்க்கவும். தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டால், பாதுகாப்பு பூட்டல் அனிந்து, பின்னர் உங்கள் கால்களை நன்கு கழுவவும்.

செல்லல்பிராய்களீர் மற்றும் கால்நடைகளை சுத்தமாக வைத்திருங்கள். அவை வெள்ள நீர் அல்லது சேஷ்னில் வெளிப்பட்டால் கழுவவும், முடிந்தால் ரேபிஸ் அல்லது லெப்டோல்பிரோசிஸக்கு எதிராக தடுப்புச் சோடுவும்.

5. வீட்டுப் பராமரிப்பு



கிருமிகள் பரவுவதைத் தடுக்க தரை தளங்களை வேம்பி அல்லது பூகலிப்பதென்னைய் கொண்டு சுத்தம் செய்யுங்கள்.

கசிவுகளை நீர்ப்புகா புட்டி மற்றும் பூச்சுகள் மூலம் அடைக்கவும்.

ஈர்ப்பதம் மற்றும் நாற்றங்களைக் குறைக்க காற்றோட்டத்தை உறுதிப்படுத்தவும்.

துணிகளில் உள்ள பூஞ்சை அல்லது கறைகளை வினிக்க அல்லது பள்ளிகளை அகற்றவும்.

மதிப்புமிக்க பொருட்களை நீர் சேதத்திலிருந்து பாதுகாக்க உயர்த்தவும்.

மின் அதிர்ச்சியைத் தவிர்க்க வயரின் மற்றும் திறந்திருக்கும் கேபிள்களைச் சரிபார்க்கவும்.

வெள்ளா நீரில் வெளிப்படும் பாத்திரங்களை கொதிக்க வைத்த அல்லது குளோரின் கலந்த நீரில் சுத்தம் செய்யவும்.

தன்னீர் கொள்கள்களை மூடுவதன் மூலமும், தேங்கிய நீரை வடிப்பதன் மூலமும், வலைகள் கீழே நிரைகளைப் பயன்படுத்துவதன் மூலமும் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கவும்.

B. உங்கள் கால்நடைகளை கவனித்துக்கொள்வது

- ✓ சிறந்த பால் உற்பத்திக்கு சுத்தமான குழந்தீ மற்றும் உலர் ரூபங்களை கலந்த கலவையை வழங்கவும்.
- ✓ தீவனம் குறைவாக இருந்தால் வைக்கோல், ஊறுகாய் பூல் அல்லது UMMB போன்ற மாற்று தீவனங்களைப் பயன்படுத்தவும்.
- ✓ தொற்றுகளைத் தடுக்க மழைக்காலத்தில் மேய்ச்சலைத் தவிர்க்கவும்.
- ✓ மழைக்காலத்திற்கு முன்னும் பின்னும் விளங்குகளுக்கு குட்புழ நீக்கம் செய்யவும்.
- ✓ ரத்தக்கசிவ செப்டிசீமியா, கருப்பு காலாண்டு, மற்றும் கால் வாய் நோய் / கோமாரி நோய் ஆகியவற்றிற்கு எதிராக கால்நடைகளுக்கு தடுப்புச் சீடு போடுங்கள்.
- ✓ சடலங்களை ஏற்பிப்பதன் மூலம் அல்லது ஆயுஷாக புதைப்பதன் மூலம் பாதுகாப்பா அப்புறப்படுத்தவும்.
- ✓ கசிவுகளைத் தடுக்கவும் காற்றோட்டத்தை உறுதிப்படுத்தவும் கொட்டாக்ககளை சரிசெய்யவும்.
- ✓ ஓட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்த பூசீக்கொல்லிகளை தெளிக்கவும்.
- ✓ தொற்றுகளைத் தடுக்க கொட்டாக்ககளை தவறாமல் சுத்தம் செய்வதன் மூலம் சுகாதாரத்தைப் பேணுங்கள்.



C. ഉന്നകൾ പാർക്കേറുകൾ / വയലുകളാ കവറിത്തുക്കൊள്വതു

- ✓ സ്രപ്പംത്തെത്ത തക്കവൈക്കവുമ്. വെപ്പനിലൈയെ ശ്രാക്കുവുമ്, മൻ അരിപ്പെത്ത തടുക്കവുമ് കരിമ മുടാക്കുകളാം (ബൈക്കോള്, മരത്തുണ്ട്) പയൻപെടുത്തുവാൻകൾ.
- ✓ നീറിന് ഉട്ടത്തെ മെതുവാക്കവുമ്, മൻ അരിപ്പെപക്ക് കുന്നൈക്കവുമ് ചെമ ഉയര ശാകുപാചി ചെമ്പ്യുങ്കൾ.
- ✓ നീർ തേംകുവെത്തെ തടുക്ക നഞ്ഞു വാഴവൈമെക്കപ്പെട്ട വധകാലി ചേണലക്കുന്നുണ്ട് ശ്രിയാൻ വധകാലി വച്ചീയെ ഉയ്തിപ്പെടുത്തവുമ്.
- ✓ മൻ ഔരോക്കീമയ്ത്തെപ്പ് പ്രാഥമരിക്കവുമ്, പുഷ്കി കുമ്പംകിക്കണ ഉടൈക്കവുമ് പമീര് കുമ്പംകി ചെമ്പ്യുങ്കൾ.
- ✓ പലത്തെ മല്ലൈക്കു മുൻ വേരുകളാ വലുപ്പപെടുത്ത നടവു അട്ടവണ്ണൈകളാ ശ്രികെമ്പ്യുങ്കൾ.
- ✓ മലൈ മന്ത്രം കാന്റിലിരുന്തു താവാങ്കളാം പാതുകാക്ക പാതുകാപ്പുപ് പോരവൈകൾ അലബലു പാതുകാപ്പുപ് താംകൾാം പയൻപെടുത്തുവാൻ.
- ✓ ഉയരമാണ അലബലു കണ്ണാൻ പമീരുകളാ മുട്ടുക കോടുത്തു ഉടൈവെത്തെ തടുക്കവുമ്.
- ✓ എന്റെപുത തീരിന് കൊണ്ട വകൈകൾ, ശ്രിയാൻ ഇടൈവെൻി മന്ത്രം ശ്രിയാൻ നേരത്തിലെ പുണ്ണേശക്കൊലിക്കണാം പയൻപെടുത്തുവാൽ മുലമ് നോയ്ക്കണക കട്ടുപെടുത്തവുമ്.
- ✓ പിരശ്ചിനൈകളാ മുണ്കുട്ടിയേ കണ്ടിന്നുതു ശ്രിസ്ത്യേ, മലൈകു മുൻമും, പിന്തുമും വയലുകളാ തവ്യാരാമം ആപ്പു ചെമ്പ്യുങ്കൾ.
- ✓ തീവിര വാനിലൈക്കു എത്രാക നിൽപ്പ പാതുകാപ്പിന്റോക പമീര കാപ്പീട്ടൈപ്പ് പയൻപെടുത്തവുമ്.



5 വെൺഓമും മേലാഞ്ഞുമു മർഹുമും മീറ്റു

- ◆ അടൈപ്പുകളാതെ തടുക്ക വധകാലികളാശ കൗതുമ ചെമ്പ്യുങ്ക്, കുപ്പൈകളാ നീർവ്വകിക്കവുമും ഉണ്ണാർ അന്തിക്കാരിക്കിട്ടിമെ കേരുന്നുവാൻ.
- ◆ സക്കൾ മന്ത്രം നോയ്ക്കണാതെ തവിരുക്കക കുമ്പിക്കളാ വിരോധാക അപ്പുപ്പെടുത്തുവാൻകൾ.
- ◆ തായ്വാൻ പതുതിപ്പിലെ ഇനുന്താല്, വാനിലൈ മുൻനിലിപ്പുകൾ മന്ത്രം വെൻഡേപ്പു എക്സാർക്കൈക്കണകളാക കണ്ണകാനിക്കവുമ്.
- ◆ അന്തിക്കിയെതെ തടുക്ക വെൺഓത്തിന് പോതു മിൻ ശാതനാംകളാതെ തുണ്ടിക്കവുമ്.
- ◆ അധിക മന്ത്രം തന്റെ സ്ഥാപനമെയ്യെപ്പ് ചർപ്പാക്കക ഒരു കുഷ്ഠിയെപ്പ് പയൻപെടുത്തി. തേംക നിന്നുതുമെ നീരിലെ നടക്കവുമ്.
- ◆ അന്തിക്കാരിക്കൾ പാതുകാപ്പാണതു എന്നു അറിവിൽത്ത പിൻനാറേ വീഴ്ദിന്നുകൂടെ നിന്മുപഞ്കൾ.
- ◆ വെൺഓത്തിന്റുകൂപ് പിരുതു, അക്കത്തവാങ്കളാ വെൻഡേപ്പു കുമ്പാകളാ നിന്മിടംകൾ ഇയക്കവുമ്; പയൻപെടുത്തുവാൽക്കു മുൻപു ആളുവാൻ കീന്നുകളാ കൗതുമ ചെമ്പ്യുങ്കൾ.
- ◆ കൊതാര നിലൈമൈകൾ ഉണ്ട് കുമ്പുപ്പു ഉന്നുപ്പിനീരുക്കുന്നുക്കാൻ അന്തിമാലാദി മന്ത്രുകളാ ഇന്റപ്പ് വൈക്കവുമ്.



இவசர காலத்தில் தேவையான நீர்ப்புகா பெட்டியை உருவாக்குங்கள். அதில் பின்வருவனவற்காக சேர்க்கவும்:

- ✓ ஒரேஒக்கியம் மற்றும் பாதுகாப்பு: முதலுதவி பெட்டி, மருந்துகள், மருத்துவ அறிக்கைகள், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், குளோரின் மாத்தினரைகள் (கொதிக்கும் அல்லது பாதுகாப்பான ஆதாரங்கள் கிடைக்கத் தோது சுத்தியான தண்ணீரில் தொகுப்பு வழிமுறைகளின்படி பயன்படுத்தவும்).
- ✓ முக்கிய ஒவ்வொருக்கள்: அடையாள அட்டைகள் (ரேவன் கார்டு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை), சான்றிதழ்கள், கடிதங்கள், வாகன ஆவணங்கள் நீர் புகாத் தை அல்லது கொள்கலனில் இருக்கட்டும்.
- ✓ தகவல் தொடர்பு: அவசர தொடர்புகளின் பட்டியல், தொலைபேசி, சார்ஜர்.
- ✓ உணவு மற்றும் தண்ணீர்: முழுந்தால் போதுமான குடிநீரை சேரிக்க முயற்சிக்கவும் - ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு சுமர்டுதேன்னீர் - குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு. மேலும் 3 நாட்களுக்கு உலர் உணவு (பிள்ளை) மற்றும் குழந்தைகள். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தேவையான சிறப்பு பொருட்களை வைக்கவும்.
- ✓ சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு: முகமுடிகள், சோப்பு கீ சுத்திகரிப்பு, துண்டு, தனிப்பட்ட சுகாதார பொருட்கள்.
- ✓ கருவிகள் மற்றும் பொருட்கள்: டார்சு, பேட்டரிகள், கப்புகள், தட்டுகள், கத்தி, கத்தரிக்கோல், வலுவான கயிருகள், மெழுகுவர்த்திகள் மற்றும் நீர் புகாத் கொள்கலனில் திப்பெட்டி.
- ✓ விலைமதிப்பற்ற பொருட்கள்: பணம் மற்றும் அத்தியாவசிய பொருட்களை பாதுகாப்பாக வைக்கவும்.

6 சுகாதார நிபுணர்களைத் தொடர்புகொள்வது

இதுவரை பகிரப்பட்ட ஒரைந்து தடுப்பு நடவடிக்கைகளையும் முன்னொக்கிக்கை நடவடிக்கைகளையும் மீறி. நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது அல்லது நோயை நிர்வகிக்கும் போது தொழில்முறை சுகாதார ஒத்துவு தேவைப்படும் நேரங்கள் உள்ளன.

- ♦ பெரிய, ஆழமான துளை காயங்கள், சீவத்தல் அல்லது வீக்கத்துடன் கூடிய பாதிக்கப்பட்ட காயங்கள், அல்லது டெட்டனஸ் பூஸ்டர் தேவைப்பட்டால் மருத்துவ சிகிச்சை பெறவும்.
- ♦ காய்ச்சல், தலைவலி, இருமல், வயிற்றுப்போக்கு, தழிப்புகள், சுவாசிப்பதில் சிரமம், குழப்பம், அல்லது நிக்கு நிசை போன்ற அறிகுறிகள் வீட்டுப் பராமரிப்புக்குப் பிறகு 3-5 நாட்களுக்கு மேல் நீடித்தால்.
- ♦ யாராவது மின்சாரம் தாக்கப்பட்டால் உடனடியாக உதவி பெறவும்.
- ♦ பசிமில் மாற்றங்கள், சக்திக் குறைபாடு, தூக்கப் பிரச்சினைகள், தொடர்ச்சியான தலைவலி, உடல் வலிகள், வயிற்றுப் பிரச்சினைகள், தேங்கல் தடிப்புகள், அல்லது போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்தல் போன்ற அறிகுறிகளுடன் பிரச்சினைகள் வார்க்கணக்கில் இருந்தால், தொழில்முறை ஆதாரவைப் பெறவும்.





நோய்களைப் பற்றி உங்களுக்கு கவலைகள் இருந்தால், உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி சந்தேகங்கள் இருந்தால் மற்றும் ஸ் அல்லது மருத்துவரை சந்திப்பது உறுதியாகத் தெரியவில்லை என்றால், அருகிலுள்ள கிடைக்கக்கூடியவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்:

ANM (துணை செவிலியர் மகப்பேறு உதவியாளர்)

ASHA Workers

அங்கன்வாடு மையம்



அவசர நிலையில் உங்கள் அருகில் உள்ளவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்:

ESI (ஹழியர் அரசு காப்பீடு)

தொடக்க சுகாதார மையம் / சமுதாய சுகாதார மையம்: உங்கள் சமூகத்தில் இவை இல்லையென்றால், அருகிலுள்ள மாவட்ட மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளுங்கள்.

மருத்துவர் பரிந்துரைத்த மருத்துகளுக்கு, அருகிலுள்ள ஜன் ஒளாட்சி மையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.



மழைக்காலத்தில் பாதுகாப்பாகவும் தயாராகவும் இருங்கள்!

நினைவில் கொள்ளுங்கள். தயார்நிலையே முக்கியம்.

